

وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ
 ظَلَمُوا رَبَّنَا آخِرُنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ لَا يُحِبُّ دَعْوَاتَكَ وَنَتَبِعُ
 الرَّسُولَ طَأَوَلَمْ تَكُونُوا أَقْسَمُهُمْ مِنْ قَبْلٍ بِالْكُمْمَنْ زَوَالٍ وَسَكَنْتُمْ
 فِي مَسِكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسُهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِإِيمَنْ
 وَضَرَبْنَا الْكَمْلَامَتَالَ ١٥٠ وَقَدْ مَكْرُوهُ امْكَرُهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ
 وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ ١٦٠ فَلَا تَحْسِنَ لِلَّهِ مُخْلِفَةً
 وَعَدَكُمْ رَسُولُهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ ذُو الْإِنْتِقَادِ ١٧٠ يَوْمَ تَبَدَّلُ الْأَرْضُ
 غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ وَبَرْزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ ١٨٠ وَتَرَى
 الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُّقْرَنِينَ فِي الْأَصْفَادِ ١٩٠ سَرَابِيلُهُمْ مِنْ
 قَطِرَانٍ وَتَغْشَى وُجُوهُهُمُ النَّارُ ٢٠٠ لِيَجْزِي اللَّهُ كُلَّ نَفْسٍ مَا
 كَسَبَتْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحُسَابِ ٢١٠ هَذَا بَلَغُ لِلنَّاسِ وَلِيُنَذَّرُوا
 بِهِ وَلَيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَلِيَدْكُرُوا لُوْلَوَالْأَلْبَابِ ٢٢٠

سَرَابُ الْجَنَّةِ كَبِيرٌ نَسْعِيْنَ بِهِ يَسِّيْنَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ٠

الرَّاقِتْ تِلْكَ أَيْتُ الْكِتَبِ وَقُرْآنٌ مُّبِينٌ ٠

44. அன்றியும், (நபியே!) மனிதர்களை _ அவர்களுக்கு வேதனை வரும்நாளைப் பற்றி நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்விராக! அநியாயம் செய்தார்களே அத்தகையோர்_(அந்நாளில்)"எங்கள் இரட்சகனே! சமீபத்திய (சொற்ப) தவணை வரை எங்களைப் பிற்படுத்துவாயாக! (அவ்வாறு நீ எங்களை பிற்படுத்தினால்) நாங்கள் உன் அழைப்பை ஏற்கின்றோம்; (உன்) தூதர்களையும் யின் பற்றுகின்றோம்" என்று கூறுவார்கள்."(இதற்கு) முன்னர் உங்களுக்கு அழிவே இல்லை என்று நீங்கள் சத்தியம் செய்து (கூறிக்) கொண்டிருக்கவில்லையா?" (என்றும்),

45. "அன்றியும், தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களின் வசிப்பிடங்களில் நீங்கள் வசித்தீர்கள்; நாம் அவர்களை எவ்வாறு(வேதனை) செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெளிவாகியும்விட்டது; (இதனைப்பற்றி) உங்களுக்குப் பல(முன்) உதாரணங்களையும் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்" (என்றும் அல்லாஹ் பதில் கூறுவான்).

46. இன்னும், அவர்கள் தங்கள் சூழ்ச்சியை உறுதியாகச் செய்து கொண்டிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிக்குரிய தண்டனை அல்லாஹ் விடம் இருக்கிறது; அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகளும் பெயர்ந்துவிடக் கூடியவைகளாக இருந்தபோதிலும்,(ஒன்றும் பலனளிக்கப் போவதில்லை)

47. அல்லாஹ் வை _ தன்னுடைய தூதர்களுக்கு தான் வாக்களித்ததற்கு மாறுசெய்கின்றவன் என (நபியே) நீர் நிச்சயமாக என்னவேண்டாம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன்; தண்டித்தலையுடையவன்.

48. இந்த பூமி வேறு(விதப்) பூமியாகவும்; வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும்நாளில் (அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்) மேலும், யாவரையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனாகிய அல்லாஹ் வின் சந்திதியில் அவர்கள் (அனைவரும் அனியணியாகி) வெளியாகி (நின்று) விடுவர்.

49. அன்றியும், அந்நாளில் குற்றவாளிகளை (சிலரைச்சிலரோடு) சங்கிலிகளில் இணக்கப்பட்டவர்களாக நீர் காண்பீர்.

50. அவர்களுடைய சட்டைகள் தாரால் (செய்யப்பட்டு) இருக்கும்; அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடிக்கொண்டுமிருக்கும்.

51. ஓவ்வொர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கு அல்லாஹ் கூலி நல்குவதற்காக (இவ்வாறு நபியே! நீர் காண்பீர்) நிச்சயமாக அல்லாஹ் (கேள்வி) கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.

52. இ(வெதமான)து மனிதர்களுக்கு எத்திலைத்தலாகும்; இதனைக்கொண்டு அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், வணக்கத்திற்குரியவன் ஒரே நாயன்(ஆன அல்லாஹ்) தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவுமாகும்.

அத்தியாயம் : 15

அல் ஹின்ற் – ஸமூது கூட்டத்தார் வாழ்ந்த பகுதி
வசனங்கள் : 99 மக்கீ ருக்காகள் : 6

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ் வின் பெயரால் (ஒதுகிறேன்).

1. அலிஃப் லாம் றா. இவை இவ்வெதத்தினுடைய _ இன்னும், தெளிவான குர்துனுடைய _ வசனங்களாகும்.

١٢

٤١

رُبَّمَا يَوْدُ الَّذِينَ كَفَرُوا وَكَانُوا مُسْلِمِينَ ①
 ذَرْهُمْ يَا كُلُّوا وَيَمْتَعُوا وَيُلْهِمُ الْأَمَلُ فَسَوْفَ
 يَعْلَمُونَ ② وَمَا أَهْلَكَنَا مِنْ قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌ
 مَعْلُومٌ ③ مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجْلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ ④ وَ
 قَالُوا يَا آيَهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الْكِتَابُ إِنَّكَ لَمَجْنُونٌ ⑤ لَوْ
 مَا تَأْتَيْنَا بِالْمَلِكَةِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ ⑥ مَا نُنْزِلُ
 الْمَلِكَةَ إِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوا إِذَا مُنْظَرِينَ ⑦ إِنَّا نَحْنُ
 نَرْزِلُنَا الْكِتَابُ وَإِنَّا لَهُ لَحَفِظُونَ ⑧ وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ
 قَبْلِكَ فِي شِيعِ الْأَوَّلِينَ ⑨ وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا
 كَانُوا بِهِ يَسْتَهِزُءُونَ ⑩ كَذَلِكَ نَسْلَكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ ⑪
 لَا يُؤْمِنُونَ بِهِ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْأَوَّلِينَ ⑫ وَلَوْفَتَحْنَا
 عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ ⑬ لَقَالُوا لَمَّا عَسِكْرَتْ
 أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مُسْحُورُونَ ⑭ وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ
 بُرُوجًا وَزَيَّنَاهَا لِلنَّظَرِينَ ⑮ وَحَفَظْنَا مِنْ كُلِّ شَيْطَنٍ
 رَّجِيمٍ ⑯ إِلَامَنِ اسْتَرْقَ السَّمَاءَ فَاتَّبَعَهُ شَهَابٌ مُبِينٌ ⑰

2. நிராகரிப்போர் தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று பெரிதும் விரும்புவர்.
3. (நபியே!) நீர் அவர்களை விட்டு விடுவீராக! அவர்கள் உண்ணட்டும். சுகமுமனுபவிக்கட்டும்; (அவர்களுடைய வீண்) ஆசை (மறுமையை) அவர்களுக்கு மறக்கடித்து விட்டது; (இதன் முடிவை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
4. எவ்வுரூபாரையும், அதற்குக் குறிப்பிட்ட (காலத்) தவணையிலன்றி, நாம் (அவர்களை) அழித்துவிடவில்லை.
5. (அழிக்கப்படுவதற்காக உள்ள) எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணையை முந்தவும் மாட்டாது; அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்.
6. மேலும், (குர் ஆனாகிய) "உபதேசம் எவர் மீது இறக்கப்பட்டுள்ளதோ அத்தகையவரே! நீர் நிச்சயமாக பைத்தியக்காரர்தான்" என அவர்கள் கூறுகின்றனர்.
7. "உண்மையாளர்களில் உள்ளவராக நீர் இருந்தால், (உமக்குச் சாட்சியாக) நீர் எங்களிடம் மலக்குகளை (அழைத்து) க்கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்).
8. (நபியே!) உண்மையைக்கொண்டல்லாது மலக்குகளை நாம் இறக்கி வைப்பதில்லை, (எனவே, வேதனையைக்கொண்டு அவர்கள் இறங்கினால்) அச்சமயம் அவர்கள் அவகாசம் கொடுக்கப்படுவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
9. நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்) வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள்.
10. (நபியே!) உமக்கு முன்னர் (சென்று போன) முந்தைய பல கூட்டதாரர்களிலும் நிச்சயமாக நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
11. (நம்முடைய) எந்தத் தூதரும் – அவரை அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக இருந்தேயல்லாது அவர்களிடம் – அவர் வரவில்லை;
12. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களிலும் அ(வ்விஷயத்)தை நாம் புகச்செய்கிறோம்.
13. (ஆகவே, வேதமான) இதனை அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்; (இவ்வாறே அவர்களுக்கு) முன் சென்றவர்களின் வழிமுறை திட்டமாகச் சென்றே விட்டது.
14. மேலும், வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் அவர்களுக்குத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நான் முழுவதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும், (அவ்வேதத்தை உண்மைப்படுத்தமாட்டார்கள், மாறாக, அவர்கள்)
15. (பார்க்க முடியாது, தடுக்கப்பட்டு) "மயக்கப்பட்டதெல்லாம் எங்களுடைய பார்வைகள் தான்; (அது மட்டும்) அல்ல, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர்" என்றே கூறுவார்கள்.
16. மேலும், நிச்சயமாக நாம் வானத்தில் கிரகங்களை அழைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்.
17. மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு வைத்தானை விட்டும் அவற்றை நாம் பாதுகாத்துக்கொண்டோம்.
18. திருட்டுத்தனமாக (ஒட்டு)க் கேட்பவ(னான் வைத்தா)னைத்தவிர; அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனை (விரட்டி)ப் பின் தொடர்ந்து செல்லும்.

والارض مدادناها والقيننا فيها روايسى واندتنا فيها
 من كل شئ موزون^{١٩} وجعلنا لكم فيها معايش ومن
 لستم له برازقين^{٢٠} وان من شئ الا عندنا خزانه وما
 ننزله الا بقدر معلوم^{٢١} ورسلنا الرساله لواقعه فأنزلنا
 من السماء ماء فاسقيكموه وما اندر له بخزينين^{٢٢} و
 انا نحن نحي ونبنيت ونحي الورثون^{٢٣} ولقد علمنا
 المستقدمين منكم ولقد علمنا المستاخرين^{٢٤} وان
 ربكم هو يحشرهم لاته حكيم عليهم^{٢٥} ولقد خلقنا
 الانسان من صلصال من حما مسئلون^{٢٦} وانا جان
 خلقته من قبل من تيار السمو^{٢٧} واذ قال ربكم
 للملائكة اني خالق بشر امن صلصال من حما مسئلون^{٢٨}
 فاذا سوتته ونفخت فيه من روح فقوع الله ساجدين^{٢٩}
 سجد الملائكة كلهم اجمعون^{٣٠} الا ابليس ابى ان يكون مع
 الساجدين^{٣١} قال يا ابليس مالك الا تكون مع الساجدين^{٣٢} قال
 لئا كن لاسجد لبشر خلقته من صلصال من حما مسئلون^{٣٣}

19. பூமியை_ அதனை நாம் விரித்து அதில் அசையாத மலைகளையும் நாட்டி ணோம்; மேலும், ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) அளவின்படி அதில் நாம் முளைக்கவைத்தோம்.

20. "உங்களுக்கும், நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழுத்தேவையானவற்றை அதில் நாமே ஆக்கியுள்ளோம்.

21. எந்தப் பொருளும் அதன் களஞ்சியங்கள் நம்மிடமிருந்தே தவிர இல்லை; எனினும், அவற்றை குறிப்பிட்ட அளவிலே தவிர நாம் இறக்கிவைப்பதும் இல்லை.

22. இன்னும், காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாமே (மழையெனும்) நீரைப் பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்; நீங்கள் அதனைச் சேமித்து வைப்பவர்களாகவும் இல்லை.

23. (படைப்பினங்களுக்கு) நிச்சயமாக நாம்தாம் உயிரும் கொடுக்கிறோம்; நாமே (அவற்றை) இறக்கவும் வைக்கிறோம்; (யாவற்றிற்கும்) நாமே வாரிசாவோம்.

24. மேலும் உங்களில் (உங்களுக்கு) முன் சென்றோரையும் நிச்சயமாக நாம் அறிந்துள்ளோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிந்துள்ளோம்.

25. இன்னும், (நபியே) நிச்சயமாக உமதிரட்சகன் தான், அவர்களை மறுமையில் ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் தீர்க்கமான அறிவுடையவன்; (யாவற்றையும்) நன்கறிகிறவன்.

26. இன்னும் (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து மனிதனை (ஆதமை) திட்டமாக நாம் படைத்தோம்.

27. மேலும், ஜின் னன் (அதற்கு) முன் னதாகக் கொடிய உஷ்ணமுள் ள நெருப்பிலிருந்து அதனை நாம் படைத்தோம்.

28. மேலும் (நபியே) உமதிரட்சகன் மலக்குகளிடம், "நிச்சயமாக நான், மனிதனை (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்புக் களிமண்ணிலிருந்து படைக்கப்போகிறேன்" என்று கூறிய சமயத்தை (நபியே! நினைவு கூர்வீராக!)

29. பின்னர், "அவரை நான் சரியாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்தும் நான் ஊதியபோது, அவருக்கு சிரம்பணிந்தவர்களாக விழுங்கள்" (என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறியதும்)

30. உடனே மலக்குகள் _ அவர்கள் ஒவ்வொருவரும் ஒருமித்து (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம்பணிந்தார்கள்_

31. _ இப்லீஸைத் தவிர ; சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதிலிருந்து அவன் விலகிக்கொண்டான்.

32. (அதற்கு அல்லாஹ்) "இப்லீஸே! சிரம் பணிந்தோருடன் நீயும் ஆகாதிருக்க உள்க்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டான்.

33. அ(தற்க)வன், "(தட்டினால்) சப்தம் கொடுக்கக் கூடிய மாற்றமடைந்த கறுப்புக் களிமண்ணால் நீ அவரை சிருஷ்டித்த (ஒரு) மனிதனுக்கு, (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம்பணிபவனாக இருப்பதற்கில்லை" என்று கூறினான்.

قَالَ فَأَخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ ۝ وَلَمَّا عَلَيْكَ
 اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ ۝ قَالَ رَبِّي فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ
 يُبَعَثُونَ ۝ قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ ۝ إِلَى يَوْمِ الْوَقْتِ
 الْمَعْلُومِ ۝ قَالَ رَبِّي بِمَا أَغْوَيْتَنِي لَأَزْيَّنَ لَهُمْ فِي
 الْأَرْضِ وَلَا يُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ ۝ إِلَّا عِبَادَكَ مِنْهُمْ
 الْمُخْلَصِينَ ۝ قَالَ هَذَا صِرَاطٌ عَلَىٰ مُسْتَقِيمٍ ۝ إِنَّ
 عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَنٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ
 مِنَ الْغَوِينَ ۝ وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ ۝
 لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ ۝
 إِنَّ الْمُسْتَقِيمَ فِي جَهَنَّمِ وَعِيُونٍ ۝ ادْخُلُوهَا بِسَلِيمٍ
 أَمِينِينَ ۝ وَنَزَّعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ
 سُرُورٍ مُتَقْبِلِينَ ۝ لَا يَسْهُمُ فِيهَا نَصْبٌ وَمَا هُمْ مِنْهَا
 بِمُخْرَجِينَ ۝ نَبَئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ ۝ وَأَنَّ
 عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ ۝ وَنَذِيرُهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ
 إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَّمًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ ۝

١٤

فِي

34. "இங்கிருந்து நீ வெளியேறிவிடு ; ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப் பட்டவன்" என்று(அல்லாஹ்வாகிய)அவன்கூறினான்.
35. மேலும், "நியாயத்தீர்ப்பு நாள் வரையில் உன் மீது நிச்சயமாக(என்னுடைய) சாபம் உண்டாவதாக!"(என்றும் அல்லாஹ் கூறினான்).
36. அ(தற்க)வன், "என்னுடைய இரட்சகனே! (இறந்தோரான) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசமளிப்பாயாக" என்று கூறினான்.
37. (அதற்கு அல்லாஹ்,) "நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் இருக்கிறாய் என்று கூறினான்.
38. "குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரை"(என்று அல்லாஹ் கூறினான்.)
39. அ(தற்க)வன், "என்னுடைய இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதன் காரணமாக பூமியில் (உள்ளவற்றை) நான், நிச்சயமாக அவர்களுக்கு அவங்கரித்துக் காண்பித்து, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழி கெடுத்து விடுவேன்" என்று கூறினான்.
40. "அவர்களில் (உன்னால்) தேர்ந்தெடுக்கப்பட்ட உன் (அருள் பெற்ற நல்) அடியார்களைத் தவிர"
41. (அதற்கு அல்லாஹ், என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களின் வழி யாகிய) "இதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்" என்று கூறினான்.
42. "நிச்சயமாக என்னுடைய அடியார்கள், உனக்கு அவர்கள் மீதுயாதொரு அதிகாரமும் இல்லை(திசைதிருப்பப்பட்டு) வழிகெட்டவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
43. "நிச்சயமாக நரகமாகிறது, (உன்னைப் பின்பற்றிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்"
44. "அதற்கு ஏழுவாசல்கள் இருக்கின்றன; ஒவ்வொருவாசலுக்கும் அவர்களிலிருந்து (குறிப்பிட்ட) பங்கீடுசெய்யப்பட்ட ஒருபகுதி உண்டு" (என்றும் அல்லாஹ் கூறினான்).
45. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் கவனபதிகளிலும், நீருற்றுகளிலும் (மகிழ்ச்சியுடையோராக) இருப்பார்கள்.
46. (அவர்களிடம்,) "நீங்கள் சாந்தியுடன், அச்சமற்றவர்களாக அவற்றில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
47. மேலும், (இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்தகுரோத்தை நாம் நீக்கிவிடுவோம்; (அவர்களும் உண்மையான) சகோதரர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கியவர்களாகக் கட்டில்களில் (மகிழ்ச்சியுடையோராக சாய்ந்து) இருப்பார்கள்.
48. அவற்றில் அவர்களையாதொரு சிரமமும் அனுகாது; அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவர்களும் அல்லர்.
49. (நபியே!) "நிச்சயமாக, நானே மிக்க மன்னிக்கிறவன்; மிகக் கிருபையுடையவன்" என என் அடியார்களுக்குத் தெரிவிப்பீராக!
50. " என்னுடைய வேதனையோ, அதுவே நோவினை தரும் வேதனையாகும் " (என்றும் நபியே! நீர்தெரிவிப்பீராக!)
51. இன்னும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக!
52. அவர்கள் அவரிடம் நுழைந்தபோது "ஸலாமுன்" (சாந்தி உண்டாவதாக!) என்று கூறினார்கள்; "நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக் கூடியவர்கள்" என்றார்.

قَالُوا لَأَتَوْجَلُ إِنَّا نُبَشِّرُكُمْ بِغُلَمٍ عَلَيْهِ^{٥٣} قَالَ أَبَشْرُتُمُونِي
 عَلَىٰ أَنْ مَسَّنِي الْكِبَرُ فِيمَا تُبَشِّرُونَ^{٥٤} قَالُوا بَشَّرْنَاكُمْ
 بِالْحَقِّ فَلَا تَكُونُ مِنَ الْقُنْطِيْنِ^{٥٥} قَالَ وَمَنْ يَقُنْطُ مِنْ
 رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ^{٥٦} قَالَ فَمَا حَطَبُكُمْ أَيْهَا
 الْمُرْسَلُونَ^{٥٧} قَالُوا إِنَّا أُرْسَلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ^{٥٨} إِلَّا أَلَّا
 لُوطٌ إِنَّا لَمْنَجُوهُمْ أَجْمَعِينَ^{٥٩} إِلَّا امْرَاتُهُ قَدَّرْنَا إِنَّهَا لَهُنَّ
 الْغَيْبِيْنَ^{٦٠} فَلَمَّا جَاءَهُمْ لُوطٌ إِلَيْهِ الْمُرْسَلُونَ^{٦١} قَالَ إِنَّمَا قَوْمٌ
 مُّنْكَرُونَ^{٦٢} قَالُوا بَلْ چَنَّاكِيْبًا كَانُوا فِيهِ يَمْتَرُونَ^{٦٣} وَ
 أَتَيْنَاكُمْ بِالْحَقِّ وَإِنَّ الصِّدِّيقُونَ^{٦٤} فَأَسْرِيْرَ بَاهِلِكَ بِقِطْعٍ مِّنَ
 الْيَلِ وَأَشْبِعْ أَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتُ مِنْكُمْ أَحَدٌ وَأَمْضُوا
 حَيْثُ شُوْمَرُونَ^{٦٥} وَقَضَيْنَا إِلَيْهِ ذَلِكَ الْأَمْرَانَ دَإِرَهُولَاءُ
 مَقْطُوْعَ مَصْبِحِيْنَ^{٦٦} وَجَاءَ أَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَبْشِرُونَ^{٦٧}
 قَالَ إِنَّ هَؤُلَاءِ ضَيْفِيْ فَلَا تَفْضَحُونِ^{٦٨} وَاتَّقُوا اللَّهَ وَلَا
 تُخْزِنُونِ^{٦٩} قَالُوا أَلَمْ نَهَكَ عَنِ الْعَلَمِيْنَ^{٧٠} قَالَ هَؤُلَاءِ بَنَاتِيْ
 إِنْ كُنْتُمْ فَعِلَّيْنَ^{٧١} لَعَمْرُكَ إِنَّهُمْ لَقِيْ سَكُرٍ تِهْمُ يَعْمَهُونَ^{٧٢}

53. அ(தற்க)வர்கள், "நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறு(வதற்காகவே வந்திருக்கின் நோம்" என்று கூறினார்கள்.

54. அ(தற்க)வர், "என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு (குமாரனைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்?" என்று கேட்டார்.

55. அ(தற்க)வர்கள், "உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு(மகளைப் பற்றி) நன்மாராயம் கூறுகிறோம்(அதைப்பற்றி) நிராசை கொண்டோரில்(ஒருவராக) நீர் ஆகிவிடவேண்டாம்" என்று கூறினார்கள்.

56. அ(தற்க)வர், "வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகளின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?" என்றார்.

57. (பின்னர் மலக்குகளிடம், "அல்லாஹ் வினால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தினன்ன? என்று கேட்டார்.

58. அ(தற்க)வர்கள் "பாவிகளான ஒரு கூட்டத்தார் பால் (அவர்களை அழித்துவிட) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.

59. ஹுத்துடைய குடும்பத்தாரைத் தவிர— நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள்—

60. "அவருடைய மனைவியைத் தவிர; நிச்சயமாக அவள் (வேதனையடைவதில்) தங்கியவர்களில் உள்ளவளைன் று நாம் நிர்ணயித்துவிட்டோம்" (என்று அல்லாஹ் கூறியதாகக் கூறினார்கள்).

61. (அல்லாஹ் வால்) அனுப்பப்பட்ட (மலக்குகளான அத்தூது)வர்கள், ஹுத்துடையகுடும்பத்தாரிடம் வந்தபொழுது—

62. அவர் (அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் (எனக்கு) அறிமுகமில்லாக் கூட்டத்தவர்" என்று கூறினார்.

63. அ(தற்க)வர்கள், "அல்ல! அவர்கள் எதைசந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதைநாம் உம்மிடம் கொண்டுவந்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.

64. "(நடந்தேறக்கூடியதான்) உண்மையே நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்; நிச்சயமாக நாம் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.

65. ஆகவே, இரவின் ஒருபகுதியில் நீர் உம் குடும்பத்தினருடன் சென்றுவிடுவீராக! அன்றியும், அவர்களுக்குப்பின்னால் நீர் தொடர்ந்து செல்வீராக! உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்கவும் வேண்டாம்; நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்குச் சென்றும்விடுவ்கள்" (என்றார்கள்).

66. அன்றியும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் காலைப்பொழுதை அடைந்தவர்களாகவே ரூக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் முடிவெடுத்து அவருக்கு அறிவித்தோம்.

67. மேலும், (வாசிப்பர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்த) அந்நகரவாசிகள், மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்து விட்டனர்.

68. (ஹுத் நபி அவர்களிடம்) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள்; ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை நீங்கள் அவமானப்படுத்திவிடாதீர்கள்" என்று கூறினார்.

69. அன்றியும், நீங்கள் அல்லாஹ் குக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை இழிவுப்படுத்தியும்விடாதீர்கள்" (என்று கூறினார்).

70. அ(தற்க)வர்கள், "அகிலத்தார் பற்றியெல்லாம் (பேசவேண்டாம் என) நாம் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கூறினார்கள்.

71. அ(தற்க)வர், "இவர்கள் என்னுடைய பெண்மக்கள்; நீங்கள் (ஏதும்) செய்பவர்களாக இருந்தால், (இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்)" என்று கூறினார்.

72. (நபியே!) உம்மைதை உயிரின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் தங்களுடைய மதிமயக்கத்திலேயே தட்டழிந்து கொண்டிருக்கிறார்கள்.

فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ ۝ فَجَعَلْنَا عَالِيهَا سَافِلَهَا وَ
 أَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيلٍ ۝ إِنَّ فِي ذَلِكَ لَذِيْتَ
 لِلْمُتَوَسِّمِينَ ۝ وَإِنَّهَا لِسَبِيلٍ مُّقِيدٍ ۝ إِنَّ فِي ذَلِكَ لَذِيْةَ
 لِلْمُؤْمِنِينَ ۝ وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَلَمِينَ ۝ قَاتَقَمْنَا
 مِنْهُمْ وَإِنَّهُمَا مِّمْبِينَ ۝ وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحَجْرِ
 الْمُرْسَلِينَ ۝ وَإِنَّهُمْ يَأْتِنَا فَكَانُوا عَنْهُمْ مُّعْرِضِينَ ۝
 وَكَانُوا يَنْهَا تُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا أَمْنِينَ ۝
 فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ ۝ فَهَا أَغْنَى عَنْهُمْ مَا
 كَانُوا يَكْسِبُونَ ۝ وَمَا خَلَقْنَا السَّمَوَاتِ وَالْأَرْضَ وَمَا
 بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ ۝ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفِهِ الصَّفَرَ
 الْجَمِيلَ ۝ إِنَّ رَبَّكَ هُوَ الْخَلُقُ الْعَلِيمُ ۝ وَلَقَدْ أَتَيْنَاكَ
 سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ ۝ لَا تَمُدَّنَّ
 عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ
 عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ ۝ وَقُلْ إِنِّي أَنَا
 النَّذِيرُ الْمُبِينُ ۝ كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ ۝

قَوْمٌ

73. ஆகவே, பொழுது உதயத்திற்குப்பிறகுள்ள நேரத்தை அவர்கள் அடைய, பேரிடிமுழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.

74. அ(வ்வுரான)தன் மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக (மேல்கீழாக) ஆக்கிவிட்டோம்; இன்னும் (களிமன்னாலான)சுடப்பட்ட கற்களை அவர்கள் மீது நாம் பொழியச் செய்தோம்.

75. சிந்திப்போருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

76. நிச்சயமாக அ(வ்வுரான)து (நீங்கள் பிரயாணத்தில் சென்று திரும்பும்) நேரான பாதையில்தான் இருக்கிறது.

77. நிச்சயமாக இதில்விகவாசங்கொண்டோர்க்கு ஒரு அத்தாட்சி இருக்கிறது.

78. (ஷாஜ்ஜுடைய சமூகத்தாராகிய) அடர்ந்த தோப்புடையோரும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.

79. ஆகவே, அவர்களை நாம் தண்டித்தோம்; நிச்சயமாக (அழிக்கப்பட்ட) இவ்விரண்டு (னார்களு)ம் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன.

80. (மதீனாவிற்கும், தபூக்கிற்கும் இடைப் பகுதியிலுள்ள "ஹின்டர்" என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஸமூது கூட்டத்தினரான) ஹின்ட்ருவாசிகளும் (நம்) தூதர்களை திட்டமாகப் பொய்யாக்கினர்.

81. நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளையும் கொடுத்தோம்; அப் பொழுது அவற்றைவிட்டும் அவர்கள் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

82. அவர்கள் அச்சமற்றவர்களாக மலைகளிலிருந்து வீடுகளைக் குடை(ந்து உருவாக்கு)பவர்களாகவும் இருந்தனர்.

83. அவர்கள் அதிகாலைப்பொழுதை அடைந்தவர்களாக இருக்க, பேரிடிமுழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டா து

84. அவர்கள் (தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச்)செய்திருந்தவைகளில் ஏதும் அவர்களுக்கு அப்போது பலனளிக்கவில்லை.

85. வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் உண்மையைக் கொண்டேயல்லாது நாம் படைக்கவில்லை; (நபியே! இவர்களுடைய தன்டனைக்குரிய காலமான) மறுமை நாள் நிச்சயமாக வரக்கூடியதே! (அது வரையில் இத் தீயவர்களின் துன்புறுத்தலை) நீர் முற்றாகப் புறக்கணித்து அழகாகமன்னித்துவிடுவீராக.

86. நிச்சயமாக உமதிரட்சகன்_ அவனே(அனைத்தையும்) படைத்தோன்; (இவர்களைப்பற்றி) நன்கறிந்தோன்.

87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு, திரும்பத் திரும்ப ஒதக் கூடிய ஏழு வசனங்களை (யுடைய அல்லிபாத்திறூ அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான் குர்ஆனையும் தந்திருக்கிறோம்.

88. எதை நாம் அவர்களில் பலதரப்பட்டவர்களுக்கு சுகமனுபவிக்க வைத்துள்ளோமோ. அதன் பால் உம்முடைய இருகண்களை (பார்வைகளை)யும் நிச்சயமாக நீர் நீட்டாதீர்! நீர் அவர்களுக்காக கவலையும் படாதீர்; இன்னும், நீர் விகவாசிகளுக்கு(பனிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக.

89. அன்றியும், "நிச்சயமாக நானே பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் என்றும் நீர் கூறுவீராக!

90. (நபியே! முந்தைய வெதங்களைப்) பலவாறாகப் பிரித்தோர் மீது, இறக்கியவாறே,(வேதனையை நாம் இறக்குவோம்_)

الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ^{٤١} فَوَرِّكَ لَنْسُكَنَهُمْ
 أَجْمَعِينَ^{٤٢} عَمَّا كَانُوا يَعْمَلُونَ^{٤٣} فَاصْدَعْ بِمَا تُمْرُدُ
 أَغْرِضُ عَنِ الْمُشْرِكِينَ^{٤٤} إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ^{٤٥} الَّذِينَ
 يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَهًا أَخْرَقَسَوْفَ يَعْلَمُونَ^{٤٦} وَلَقَدْ نَعْلَمُ
 أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ^{٤٧} فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ
 مِّنَ السَّاجِدِينَ^{٤٨} وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ^{٤٩}

سُوْنَالْمَكْتَبَةِ نَاتَّهُ بِنَرَنَالْهَ سَعَشَرَ وَكُوْنَعَا

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
 أَتَيْ أَمْرَ اللَّهِ فَلَا سُتَّعْجِلُوهُ سُبْحَنَهُ وَتَعَالَى عَمَّا
 يُشْرِكُونَ^{٥٠} يُنْزِلُ الْمَلِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَنْ يَشَاءُ
 مِنْ عِبَادِهِ أَنْ أَنْذِرُهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَإِنَّقُونَ^{٥١} خَلَقَ
 السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحِقْطَ تَعَالَى عَمَّا يُشْرِكُونَ^{٥٢} خَلَقَ
 الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ^{٥٣} وَالْأَنْعَامَ
 خَلَقَهَا لَكُمْ فِيهَا دُفُّ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ^{٥٤}
 وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرْجِحُونَ وَحِينَ تُسَرَّحُونَ^{٥٥}

بِحَمْدِ

بِعَ

91. அவர்கள் எத்தகையோரென்றால் (இந்தக்) குரு ஆனைப் பல பாகங்களாக ஆக்கிலிட்டனர்.

92. ஆகவே, உமதிரட்சகள் மீது சத்தியமாக, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் (விசாரணைசெய்து) கேட்போம்—

93. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி.

94. ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(ததயக்கமின்றி) நீர் அவர்களுக்குத் தெளிவாகக் கூறி விடுவீராக! இணைவைத் துக்கொண்டிருப்போரை புறக்கணித்தும் விடுவீராக!

95. (உம்மைப்) பரிகாசம் செய்பவர்களுக்கு (தன்டனை அளிக்க) நிச்சயமாக நாமே உமக்குப் போதுமானவர்களாக இருக்கிறோம்.

96. அவர்கள் எத்தகையோரென்றால்— அல்லாஹ்வுடன் (பொய்யாக) மற்றொரு வணக்கத்திற்குரிய (தெய்வத) தையும் (இணையாக) ஆக்குகிறார்கள்; (இதன் முடிவைப்பின்னர்) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.

97. மேலும், (நபியே) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவற்றின் காரணமாக உமது நெஞ்சம் கலக்கத்திற்குள்ளாவதை நிச்சயமாக நாம் அறிவோம்.

98. ஆகவே நீர் (அவர்களின் கூற்றைப் பொருட்படுத்தாது) உமதிரட்சகளின் புகழைக்கொண்டு துதிப்பீராக! இன்னும், சிரம் பணிவோர்களில் நீரும் ஆகிலிடுவீராக!

99. உமக்கு (யகின் என்னும்) மரணம் வரும் வரையில் உமதிரட்சகளை வணங்கிக் கொண்டிருப்பீராக!

அத்தியாயம் : 16

அந்நவற்றி _ தேவீ

வசனங்கள் : 128 மக்கீ ருகூःகள் : 16

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஷதுகிறேன்).

1. (இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது; ஆகவே, அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் (மிக்க) உயர்வானவன்.

2. நிச்சயமாக அது (காரியம் என்னவென்றால்) "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர (வேறு எவரும்) இல்லை; (ஆகவே) என்னையே பயந்து கொள்ளுங்கள் என நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள் என்று தன் அடியார்களில் தான் நாடியவர் மீது, தன் கட்டளையினால் வறீயைக்கொண்டு அமரர்களை அவன் இறக்கி வைக்கிறான்.

3. வானங்களையும், பூமியையும் (வீண்விளையாட்டிற்காக இல்லாமல்) உண்மையைக்கொண்டு அவன் படைத்திருக்கிறான்; அவர்கள் இணைவைப்பவைகளைவிட்டும் அவன் மிகக்கப்பரிசுத்தமானவன்.

4. ஒரு துளி இந்திரியத்திலிருந்து மனிதனை அவன் படைத்தான்; (அவ்வாறு படைக்கப்பட்ட அவன் வளர்ந்து நிறைவு பெற்று விட்டு) இப்போது அவன் பகிரங்கமாகத் தர்க்கிக்கக்கூடியவன் (ஆக இருக்கிறான்).

5. மேலும், (மனிதர்களே) கால்நடைகளை— அவற்றை (உங்களுக்காக) அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்காக (குளிரைத்தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும், (வேறு) பயன்களும் உங்களுக்குண்டு; மேலும், அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.

6. நீங்கள் அவற்றை (மேய்த்து,) மாலையில் ஓட்டி வரும் பொழுதும், (மேய்ச்சலுக்காக) காலையில் ஓட்டிச்செல்லும் பொழுதும் அவற்றில் உங்களுக்கு அழுகுமிருக்கிறது.